

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

பீப்பிள்ஸ் இன்சுரன்ஸ் பிஎல்சீயின் (“கம்பனி”) 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப அல்லது நட்டக் கூற்று, ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இந்தக் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு பொதுத்தொழிலிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் உதவியை நான் பெற்றிருந்தேன்.

கம்பனியின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இணங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும்,

எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

### 1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
நீண்டகால நிலுவையாக உள்ள ரூபா 70 மில்லியன் மேலதிக கட்டுப்பண மீதி 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறு ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையாக காணப்பட்டது. பூட்கையின் பிரகாரம் சரியான கட்டுப்பணத் தொகைக்கு பூட்கை திரட்டப்படும் போது வரவுத்தாளொன்று வழங்கப்படுகிறது. எனினும், வாடிக்கையாளர் கணக்கில் எஞ்சியிருக்கும் மேலதிக தொகையை இது பிரதிபலிப்பதில்லை. எனவே, வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் இருக்கும் மேலதிக கட்டுப்பணத்தைப் பற்றி அறியாத சந்தர்ப்பத்தில் வரவுத்தாளில் பிரதிபலிக்கும் மீதிக்காக வாடிக்கையாளரால் எந்தக் கழிப்பனவுகளும் இல்லாமல்	வரவுத்தாளர் மூலம் வாடிக்கையாளருக்கு கட்டுப்பணத் தொகை குறித்து தெரிவிக்கப்படுகிறது, எனவே வாடிக்கையாளரின் அறிவுக்கு ஏற்ப மேலதிக தொகை செலுத்தப்படுகிறது. வாடிக்கையாளரின் வேண்டுகோளின் பேரில் பயன்படுத்தல் அல்லது பணத்தை மீளப்பெறுதல் இடம்பெறும். மேலும் அத்தகைய கோரிக்கை வரை மேலதிகமாக மீதி இருக்கும்.	மேலதிக கட்டுப்பணங்கள் மற்றும் கட்டுப்பண நிலுவையை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களைக் கண்டறிவதற்கு காப்புறுதி முறைமையை மாற்றியமைக்க வேண்டும். ஒரு தானியங்கி அல்லது கைமுறையிலான பொருந்தச் செய்தல் செயன்முறை உருவாக்கப்பட வேண்டும்.

செலுத்தப்படும். எனவே, வாடிக்கையாளருக்குக் குறிப்பிடப்படாத இம் மேலதிக கட்டுப்பணங்கள் மேலதிக கட்டுப்பணக் கணக்கில் திரட்சியடைகிறது.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

#### இணக்கம் செய்யப்படாத ஏடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
வங்கி கணக்கிணக்கங்களில் இனங்காணப்படாத செலவு வைத்தல்கள் திரட்சியடைந்து, 2021 திசம்பர் 31 வரை கணக்குகளில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. இந்த மீதிகளை நிதியங்களில் பதிவு செய்வதற்கு தற்போது அடையாளம் காணப்பட்ட செயன்முறை எதுவும் காணப்படவில்லை.	73 மில்லியனில் 44 மில்லியன் தனியான செலவு வைத்தல் உள்ளடங்குகிறது. இது சாத்தியமான வங்கி அறவீடுகளின் ரூபா 13,878 தொகையான வேறுபாடு காரணமாக முதலீடு தொடர்பான பதிவுடன் பொருந்தவில்லை. வங்கி உறுதிப்படுத்தல் கிடைத்ததும் கொடுக்கல்வாங்கல் அடுத்த காலப்பகுதியில் பொருந்தும்.	இந்த மீதிகளை உடனடியாக தீர்வு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வங்கி கணக்கு 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறு இனங்காணப்படாத செலவு வைத்தல்கள் (இலங்கை ரூபா)	ரூபா 1.6 மில்லியன் ஏனைய கணக்கு தொகையிலிருந்தான நாளாந்த நிதி பரிமாற்றத்திற்கு தொடர்ந்துவரும் திகதியில் பதிவு நிறைவேற்றப்பட்டது.	
மக்கள் வங்கியின் தலைமையக கிளை 1776	வங்கிக் கூற்றுக்களில் கொடுக்கல்வாங்கல் விபரங்கள் இல்லாததால் ஏனைய மீதி இனங்காணப்படவில்லை, எனினும் பெறப்பட்ட தரவுகளின் பிரகாரம் இந்தத் தொகை தீர்வுசெய்யப்படும்.	
மக்கள் வங்கி தலைமையக சேகரிப்பு 2897		
மொத்தம்		

### 1.6 தகவல் தொழில்நுட்ப பொதுவான கட்டுப்பாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(i) கம்பனி நிதிக் காலப்பகுதியில் HR மற்றும் GIS முறைமைகளின் பயன்பாடு, தரவுத்தளம் மற்றும் செயற்பாட்டு முறைமை நிலைகளுக்கான எந்தவொரு சலுகை பெற்ற பயனர் கணக்கு	இணங்கப்பட்டது. HR மற்றும் GIS முறைமைகளுக்கான சலுகை பெற்ற பயனர் கணக்கு கண்காணிப்பு செயற்பாடு 2022 யூலை முதல் தொடங்கப்படும்.	சலுகை பெற்ற பயனர் கணக்கு கண்காணிப்பு செயற்பாட்டை நிறுவுதலானது நினை மீறல்கள், நிகழ்ச்சித்திட்ட மாற்ற வரிசைப்படுத்தல்கள் மற்றும் சலுகை பெற்ற பயனர் கணக்குகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பயனர் செயற்பாடுகள் ஆகியவற்றின்

கண்காணிப்பு  
செயற்பாட்டையும்  
செய்திருக்கவில்லை  
என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையை எளிதாக்கும்.  
தகவல் தொழில்நுட்ப சூழலில்  
அங்கீகரிக்கப்பட்ட  
செயற்பாடுகள் மாத்திரமே  
செய்யப்படுவதை  
உறுதிப்படுத்துவதற்கு சலுகை  
பெற்ற பயனர் கணக்கு  
கண்காணிப்பு செயற்பாட்டை  
கம்பனி காலீதியாக நடாத்த  
வேண்டும். மேலும், சலுகை  
பெற்ற கணக்கு  
முகாமைத்துவ  
நடைமுறைகளுடன்  
தொடர்புடைய மூன்றாம் தரப்பு  
நடவடிக்கைகளுக்கு  
போதுமான பாதுகாப்பு  
கண்காணிப்பு கட்டுப்பாடுகள்  
இருப்பதை கம்பனி  
உறுதிப்படுத்த வேண்டும்.

(ii) மாற்ற முகாமைத்துவ  
செயன்முறையில்  
கடமைகளின் சரியான  
பிரித்தெடுப்பை  
உறுதிப்படுத்துவதற்கும்  
பொருத்தமற்ற  
மாற்றங்கள் வாழும்  
சூழலிற்கு  
செய்யப்படுகின்றனவா  
என்பதற்கும் GIS மற்றும்  
HR முறைமைகளின்  
மாற்ற முகாமைத்துவ  
செயன்முறையை  
கண்காணிப்பதற்கு  
எந்தவொரு சுயாதீன  
தரப்பினராலும் எந்த  
மதிப்பாய்வுகளும்  
செய்யப்பட்டிருக்கவில்லை  
என்பது குறிப்பிடத்தக்கது.

இணங்கப்பட்டது. எனினும்,  
சுயாதீன தரப்பொன்று  
இதைச் செய்ய வேண்டும்  
என்பதால், உள்ளகக்  
கணக்காய்வுப் பிரிவால்  
இந்தச் செயற்பாட்டைச்  
செய்வது குறித்து  
கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேவைப்பட்ட நடவடிக்கை:  
மாற்ற முகாமைத்துவ  
கண்காணிப்பு  
நடைமுறையை  
செயற்படுத்துதல்  
பூர்த்தி செய்தல் இலக்கு  
திகதி: Q1 2023

நிகழ்ச்சித்திட்ட மாற்ற  
முகாமைத்துவம் தொடர்பான  
காலீதியான மதிப்பாய்வுகள்,  
சமர்ப்பிப்பதில் இருந்து  
மீளாய்வு, அங்கீகாரம்,  
செயற்படுத்தல் மற்றும்  
முடுதல் மூலம் நிகழ்ச்சித்திட்ட  
மாற்றங்களின்  
முன்னேற்றத்தை இனங்காண  
உதவும். மேலும், நீண்ட  
காலமாக நிலுவையாக  
உள்ள அபிவிருத்திகளைக்  
கண்டறியும் திறனையும்,  
அவற்றைச்  
செயற்படுத்துவதற்கான  
அல்லது முடுவதற்கான  
சரிப்படுத்தல்  
நடவடிக்கைகளைத் தூண்டும்  
திறனையும் இது  
விளைவிக்கிறது.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவு

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 1,169,088,455 தொகையான வரிக்கு முன்னரான இலாபமொன்றாகக் காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் வரிக்கு முன்னரான இலாபம் ரூபா 1,667,521,268 தொகையாகக் காணப்பட்டது. ஆகையால், நிதி விளைவுகளில் ரூபா 498,432,813 தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. ஆண்டின் போது உத்தரவாத இலாபம் மற்றும் ஏனைய வருமானம் இரண்டிலும் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் தொழில்துறை சவால்கள் என்பன இவ் வீழ்ச்சிக்கான காரணங்களாகும்.

## 2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

2.2.1 மீளாய்வாண்டு மற்றும் அதற்கு முன்னைய நான்கு ஆண்டு காலப்பகுதியில் கம்பனியின் நிதி விளைவுகளை பின்வரும் அட்டவணை சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

ஆண்டு	2021	2020	2019	2018	2017
மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் (ரூபா. மில்.)	5,968	6,012	6,030	5,592	4,782
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு/ (குறைவு) சதவீதம் (%)	(0.73)	(0.03)	7.83	16.94	43.17
தேறிய உரிமைக்கோரல்கள் (ரூபா. மில்.)	2,994	2,700	3,553	3,237	2,841
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு/ (குறைவு) சதவீதம் (%)	10.92	(24.01)	9.76	13.94	8.11
வரிக்கு முன்னரான இலாபம் (ரூபா. 'மில்.)	1,169	1,668	912	847	867
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு/ (குறைவு) சதவீதம் (%)	(29.92)	82.89	7.67	(2.31)	18.28

2.2.2 முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வு அதிகரிப்பு அல்லது குறைவடைதல் சதவீதத்துடன் கீழே தரப்பட்டுள்ளன.

விபரம்	வேறுபாட்டு தொகை அதிகரிப்பு/ (வீழ்ச்சி) ரூபா	வேறுபாடு %	வேறுபாட்டிற்கான காரணம்
ஈட்டப்படாத மீள்காப்புறுதி கட்டுப்பணத்திற்கான ஒதுக்கத்தில் மாற்றம்	780,455	1.35	மோட்டார் அல்லாத வணிகத்தில் அதிக மீள்காப்புறுதி செலவினமானது மீள்காப்புறுதி ஏற்பாட்டினை அடிப்படையாக கொண்டது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த மீள்காப்புறுதி செலவினம் 37% ஆல் அதிகரித்துள்ளது.
மீள்காப்புறுதிக்கு ஒதுக்கப்பட்ட கட்டுப்பணம்	248,883,908	36.88	மோட்டார்/ மோட்டார் அல்லாத GWP கலவையில் 2020 இல் 84:16 இல் இருந்து 2021 இல் 80:20 வரையான மாற்றமும் இதற்கு பங்களித்தது.
தேறிய உரிமைக்கோரல்கள்	294,765,136	10.92	2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உரிமைக்கோரல்கள் பதிவாகியுள்ளதன் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மோட்டார் உரிமைக்கோரல் நிலுவை 618 மில்லியன் தொகையால் அதிகரித்துள்ளது.
ஏனைய செயற்பாட்டு மற்றும் நிர்வாக செலவினங்கள்	(12,504,507)	1.03	முழுமையான பூட்டுதல்கள் காரணமாக 2020 இல் காணப்பட்ட அதிக நட்டக்கழிவு செலவினத்துடன் ஒப்பிடும் போது 2021 இல் காணப்பட்ட நட்டக்கழிவின் தலைகீழ் மாற்றம்.
தேறிய காசாக தேறிய ஆதாயங்கள்/ (நட்டங்கள்)	(15,829,700)	46.46	2020 ஆம் ஆண்டு மூலதன முதலீடுகளில் இருந்து கம்பனி வெளியேறியது.
தேறிய நியாய பெறுமதி ஆதாயங்கள்/ (நட்டங்கள்)	35,724,843	185.26	அலகு நம்பிக்கைப்பொறுப்பிலிருந்து இனங்காணப்பட்ட நியாயமான பெறுமதி ஆதாயங்கள்.

### 2.3 விகிதப் பகுப்பாய்வு

கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்கள் மற்றும் தகவல்களின் பிரகாரம், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்கான கம்பனியின் குறித்த சில முக்கிய விகிதங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

விகிதம்	2021	2020
தேறிய உரிமைக்கோரல் விகிதம்	58.48	50.90
தேறிய செலவின விகிதம்	34.03	33.86
தேறிய இணைப்பு விகிதம்	92.50	85.76
உரிமை மீதான திரும்பல்	20.26	25.88
சொத்து மீதான திரும்பல்	8.86	11.28
மூலதன போதுமை விகிதம்	317	304